

வெளிநாட்டு ஊழியத்திலிருந்து கிடைக்கும் ஊழிய வருமானத்தில் இருந்து வரியினை கழிப்பதற்கான வீதங்கள்

இலங்கையில் பௌதிக அடிப்படையில் இருக்கின்ற போதிலும் தொலைச் சேவையில் ஈடுபடும் வதிவிட ஊழியர்களுக்கு இவ் அட்டவணை ஏற்புடையதாகும்.

சுயாதீன ஊழியத்தை வழங்குபவர்கள் மற்றும் சுயாதீன ஊழியத்தினை கொண்டுள்ளவர்களின் வருமானம் வியாபார வருமானமாக கருதப்படுவதனால் இவ் வரி அட்டவணை அவர்களுக்கு ஏற்புடையதல்ல.

01. கீழ் குறிப்பிடப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதற்கு அமைய, இவ் அட்டவணை ஏற்புடையதாகும்.

அ. தொழில் தருனர் இலங்கைக்கு வெளியே வசிப்பவராக இருக்கவேண்டும் (தொழில் தருனருக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடம் இருக்க முடியாது)

ஆ. ஊழியரினால் வழங்கப்படுகின்ற ஊழிய சேவையினை தொழில் தருனர் இலங்கைக்கு வெளியே பயன்படுத்த வேண்டும். மற்றும்

இ. ஊழியருக்கு மேற்கொள்ளும் கொடுப்பனவு வெளிநாட்டு நிதியத்தின் மூலம் கிடைக்கவேண்டியதுடன், அது வங்கி ஊடாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

02. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் (திருத்தப்பட்ட) 86 (4) பிரிவிற்கு அமைய நிறுத்தி வைக்கும் முகவரினால் VIII. ஆம் சரத்தின் III ஆம் பிரிவின் மூலம் பணிக்கப்பட்டுள்ளவாறு கொடுப்பனவு தொடர்பில் வரியினை நிறுத்தவைப்பதற்கு தவறும்பட்சத்தில் -

அ. நிறுத்திவைக்கப்படுபவர் நிறுத்திவைக்கும் முகவருடன் இணைந்தும் தனித்தனியாகவும் ஆணையாளர் நாயகத்திற்கு வரியினை செலுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும். மற்றும்

ஆ. நிறுத்தவைக்கப்படுவதற்கு உட்படுபவரினால் கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற மாதத்தின் இறுதி தொடக்கம் பதினைந்து நாட்களுக்குள் வரியினை செலுத்த வேண்டும்.

உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 83அ (3) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முற்பண தனியாள் வருமான வரி (APIT) நிறுத்திவைக்கும் வரியாக கருதப்படும். எனவே ஊழியரினால் முற்பண தனியாள் வருமான வரி (APIT) கழிப்பதற்கு தவறும் பட்சத்தில் நாட்காட்டியின் மாதம் நிறைவடைந்ததன் பின்னர் பதினைந்து நாட்களுக்குள் ஊழியரினால் ஏற்புடைய முற்பண தனியாள் வருமான வரி (APIT) நிதி செலுத்தப்பட வேண்டும்.

03. தொழில் தருனர் இலங்கைக்கு வெளியே இருப்பவர் என்பதனால் முற்பண தனியாள் வருமான வரி (APIT) கழிப்பதற்கு தவறக் கூடும். எனவே ஊழியர் மாதம் தோறும் 4 வது இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கணிப்பீடு செய்யப்பட்ட உரிய வரிக் கொடுப்பனவினை மேற்கொண்டு உரிய விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். வரிக் கொடுப்பனவு ஆனது ஊழியரின் வரி செலுத்துனர் அடையாளம் இலக்கத்தில் (TIN) மேற்கொள்ளப்படவேண்டியதுடன் இதற்காக வரி வகை தனியாள் வருமான வரி (IIT) ஆகும்.

04. மதிப்பீட்டு ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்து மதிப்பீட்டு ஆண்டின் இறுதி வரையும் அதாவது அடுத்த ஆண்டில் மார்ச் 31 ஆம் திகதி ரை அந்தந்த மாதங்களுக்குள் திரண்ட ஊழியர் வருமானம் (வெளிநாட்டு நிதி அளவு இலங்கை ரூபாவாக மாற்றிமைக்கப்பட்டதன் பின்னர்) கணிப்பீடு செய்யவும். திரண்ட வருமானம் ரூபா 1,800,000 தாண்டும் வேளையில் வரிக் கொடுப்பனவு ஆரம்பிக்கப்பட வேண்டும்.

திரண்ட ஊழியர் வருமானம்	வரி வீதம்
1,800,000 வரை	வரியில் இருந்து விலக்களிப்பு
1,800,000 தாண்டிய போதிலும் 2,800,000 தாண்டாத	திரண்ட ஊழியர் வருமானத்தில் இருந்து 6% இல் 108,000 கழித்து

ரூபா 2,800,000 தாண்டாத	திரண்ட ஊழியர் வருமானத்தில் இருந்து 15% இல் 360,000 கழித்து
------------------------	--

திரண்ட ஊழியர் வருமானத்திற்கு அமைய மொத்த வரி பொறுப்பு மேற்கூறப்பட்ட அட்டவணைக்கு ஏற்படையதாகக் கொண்டு கணிப்பீடு செய்யவும். ஏற்படைய மாதத்திற்காக உரிய செலுத்த வேண்டிய வரி கணிப்பீடு செய்ய வேண்டியது உரிய மதிப்பீட்டு ஆண்டிற்கான மொத்த வரி பொறுப்பில் கடந்த மாதத்தின் இறுதி வரை செலுத்தப்பட்ட திரண்ட வரியினை கழிப்பதன் மூலமாகும்.

உதாரணம்

திரு. கசன் மித்தெனிய ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள கம்பனியிற்காக நேரடியாக சேர்த்துக் கொள்ளப்பட்டு அந் நிறுவனத்திற்காக தொலை சேவை மேற்கொள்ளும் மென்பொருள் அபிவிருத்தியாளராகும். அவர் மாதாந்தம் 6000 அமெரிக்க டொலர் ஊதியமாகவும் மற்றும் ஒக்டாபர் மாதத்தில் 10,000 அமெரிக்க டொலர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு கிடைக்கின்றது. ஊழியரினால் அவரின் கணக்கில் மேற்கொள்ளும் அந்நியநாட்டுசெலாவணி (இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கொள்வனவு வீதாசரத்திற்கு அமைய இலங்கை ரூபாவாக மாற்றப்பட்ட) மற்றும் வரிக் கொடுப்பனவு கீழ் குறிப்பிடப்பட்டவாறு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாதம் (வ.ஆ. 2025/2026)	வெளிநாட்டு நிதி கடைப்பனவு (ரூபாவாக மாற்றப்பட்ட)	திரண்ட ஊழியர் வருமானம் (ரூபா)	மொத்த வரி பொறுப்பு (ரூபா)	மாதம் தோறும் செலுத்த வேண்டிய (அடுத்த மாதத்தின் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டிய)
ஏப்ரல்	1,794,000	1,794,000	-	
மே	1,806,000	3,600,000	3,600,000 * 15% - 360,000 = 180,000	180,000 - 0 = 180,000
ஜூன்	1,728,000	5,328,000	5,328,000 * 15% - 360,000 = 439,200	439,200 - 180,000 = 259,200
ஜூலை	1,710,000	7,038,000	7,038,000 * 15% - 360,000 = 695,700	695,700 - 439,200 = 256,500
ஆகஸ்ட்	1,776,000	8,814,000	8,814,000 * 15% - 360,000 = 962,100	962,100 - 695,700 = 266,400
செப்டம்பர்	1,800,000	10,614,000	10,614,000 * 15% - 360,000 = 1,232,100	1,232,100 - 962,100 = 270,000
ஒக்டோபர் (ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன்)	4,752,000	15,366,000	15,366,000 * 15% - 360,000 = 1,944,900	1,944,900 - 1,232,100 = 712,800
நவம்பர்	1,728,000	17,094,000	17,094,000 * 15% - 360,000 = 2,204,100	2,204,100 - 1,944,900 = 259,200
டிசம்பர்	1,716,000	18,810,000	18,810,000 * 15% - 360,000 = 2,461,500	2,461,500 - 2,204,100 = 257,400
ஜனவரி	1,614,000	20,424,000	20,424,000 * 15% - 360,000 = 2,703,600	2,703,600 - 2,461,500 = 242,100
பெப்ரவரி	1,740,000	22,164,000	22,164,000 * 15% - 360,000 = 2,964,600	2,964,600 - 2,703,600 = 261,000
மார்ச்	1,752,000	23,916,000	23,916,000 * 15% - 360,000 = 3,227,400	3,227,400 - 2,964,600 = 262,800